



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

மோசக்காரர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

மின்னணுத் தகவல் தொடர்புகள் முன்னேற்றம் கண்டுள்ள காலக்கட்டத்தில், குற்றவாளிகள் உங்களிடமிருந்து திருடுவதற்கு நேருக்கு நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மோசடிகள் விடாமல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அத்துடன் பணம் அல்லது தகவல்களை வைத்து மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் எந்த அளவுக்கும் போகக்கூடும்.

மோசடிக்காரர்கள் உங்கள் வங்கியில் இருந்து வந்தவராகவோ அல்லது ஒரு சேவை வழங்குநராகவோ நடித்து விளையாட்டில் சூதாட்டம் அல்லது குறுகிய கால முதலீட்டு வாய்ப்புகள் வழங்குவார்கள். கொடுக்க வேண்டிய பணத்துக்காக வெளிநாட்டிலிருந்து, பெரும்பாலும் காதல் மற்றும் டேட்டிங் சந்தர்ப்பங்கள் மற்றும் பல்வேறு பிற அணுகுமுறைகளால் திருப்பித்தருவோம் என அவர்கள் கோரலாம். மேலாகப் பார்க்கையில், இவை உண்மையானதைப் போலத் தோன்றக் கூடும்.

மோசடிக்காரர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் நாம் பின்பற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதோ ஒன்று நம்பமுடியாத அளவுக்கு நன்றாக இருந்தால் . . .

- உங்களுக்கு அறிமுகமில்லாத மற்றும் நம்பிக்கையில்லாத நபர்கள் எவருக்கும் பணத்தை அனுப்புவதோ அல்லது கடன் அட்டை அல்லது இணையக் கணக்கு விவரங்களைக் கொடுப்பதோ **ஒருபோதும் கூடாது**.
- **எப்போதும்** எந்தவிதமான முதலீடு அல்லது கொள்முதல் முடிவுகளை எடுப்பதற்கு முன் சுதந்திரமான நிதி மற்றும்/அல்லது சட்ட ஆலோசனையை நாடவும்.
- சேவை அல்லது முதலீட்டை உங்களிடம் விற்க முயற்சிக்கும் நபரிடமிருந்து பெறும் ஆலோசனையை மட்டுமே **ஒருபோதும்** நம்பியிருக்க வேண்டாம்.

வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்தல் அல்லது 'வியாபார மோசடி'

- கையெழுத்திட வேண்டும் அல்லது முன்பணம் செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உள்ளாக **வேண்டாம்**.
- **எப்போதும்** பணம் செலுத்துவதற்கு முன்போ அல்லது ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளும் முன்போ ஒரு நிறுவனத்தை அல்லது சேவை வழங்குநரைப்பற்றி ஆய்வு செய்யவும்.
- **எப்போதும்** எந்தவொரு வேலைக்காகவும் பணம் செலுத்துவதற்கு முன் ஒப்பந்தம் அல்லது சேவை பற்றிய ஆவணவிவரங்களைக் கவனமாகப் படிக்கவும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்களுக்கு அறிமுகமில்லாத மற்றும் நம்பிக்கையில்லாத நபர்களிடம் உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை **ஒருபோதும்** கொடுக்க வேண்டாம்.
- ஒரு மோசடிக்காரன் உங்களைத் தொடர்பு கொண்டால், **எப்போதும்** உங்கள் வங்கி, நிதி நிறுவனம் அல்லது சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.
- பதிலளிப்பதற்கு முன் ஒரு மின்னஞ்சலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைப் பயன்படுத்த **வேண்டாம்**.

விஷயத்தின் முகமதிப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்

- நம்பகமாகத் தோன்றுகின்ற அல்லது ஒரு உண்மையான இணையதளத்துடன் இணைப்பு கொண்டிருப்பதைப்போல் தோன்றுகின்ற ஒரு மின்னஞ்சல் என்று ஏமாந்துவிட **வேண்டாம்**.
- சந்தேகப்படும்படியான அல்லது வேண்டப்படாத மின்னஞ்சல்களைத் (spam) திறக்க **வேண்டாம்** - அவற்றைப் புறக்கணித்து விடவும்.
- **எப்போதும்** அறிமுகமில்லா அழைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். அத்துடன் யாருடன் பேசுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இணையவெளி (cyber) தொடர்பான குற்றத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நம்பினால் - உடனடியாக அதைப் பற்றி www.acorn.gov.au என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கவும்.

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு www.police.nsw.gov.au என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.



Justice



மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்



Triple Zero (000)

நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



Police Assistance Line (131 444)

நெருக்கடியில்லாத நேரங்களில்.



Crime Stoppers (1800 333 000)

குற்றம் பற்றிய தகவல்களை வழங்க இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.